

வடக்கு.மா.பொ.சே.ஆ.குழு சுற்றறிக்கை இல : 06/2020

எனது இல : NP/07/10/02/170
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்.
யாழ்ப்பாணம்.
03.03.2020

செயலாளர், உள்ளூராட்சி அமைச்சு,
மாகாண காணி ஆணையாளர்,
மாகாண காணி ஆணையாளர் திணைக்களம்,
வடக்கு மாகாணம்.

வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் காணி ஆணையாளர் திணைக்களத்தின் வெளிக்களப் போதனாசிரியர் பதவியில் தரம் III, IIஇல் உள்ளவர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை – 2018 (II) 2020

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் அனுமதிக்கப்பட்டதும் 01.01.2013ம் திகதியிலிருந்து செயல்வலுவில் உள்ளதுமான வடக்கு மாகாண பொதுச்சேவையின் காணி நிர்வாகத் திணைக்களத்தின் வெளிக்களப் போதனாசிரியர் பதவிக்கான சேவைப்பிரமாணக் குறிப்பின் பந்தி 10இனது ஏற்பாடுகள், மற்றும் இணைப்பு II, IIIஇலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக காணி நிர்வாகத் திணைக்களத்தின் வெளிக்களப் போதனாசிரியர் பதவியின் தரம் III, IIஇலுள்ள அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப்பரீட்சையானது செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அவர்களால் 2020ம் ஆண்டு சித்திரை அல்லது வைகாசி மாதம் யாழ்ப்பாணத்தில் நடாத்தப்படுமென இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

2.0 தகைமைகள்:

- ஓர் அலுவலர் ஒன்றிற்கு மேற்பட்ட வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கு ஒரே தடையில் தோற்றமுடியாது.
தரம் III இலுள்ள அலுவலர்கள் 1வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கும்,
தரம் II இலுள்ள அலுவலர்கள் 2வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்கும்
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதியன்று தோற்றுவதற்குத் தகைமை பெறுவர்.

3.0 விண்ணப்பப் படிவம்

- விண்ணப்பமானது இச்சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்படிவ உருவில் அமைதல் வேண்டும். பரீட்சார்த்திகள் அம்மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு அமைவாக தமது விண்ணப்பங்களைத் தயாரித்துக் கொள்ளல் வேண்டுமென்பதுடன் அவ்வாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களைத் தமது திணைக்களத் தலைவர் ஊடாக 2020.03.24ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு “செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம், இல:393/48, கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.” எனும் முகவரிக்குப் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும்.
- விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “வடக்கு மாகாணப் பொதுச்சேவையின் காணி நிர்வாகத் திணைக்களத்தின் வெளிக்களப் போதனாசிரியர் பதவியில் தரம் III/IIஇல் உள்ள அலுவலர்களுக்கான வினைத்திறமைகாண் தடைப் பரீட்சை – 2018 (II) 2020” எனக் குறிப்பிடல் வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்குப் பின்னராகக் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களும் உரிய தகவல்களைப் பூர்த்திசெய்யாத விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

4.0 **பரீட்சார்த்திகளின் ஆளடையாளம்:-** பரீட்சார்த்திகள் தாம் தோற்றும் ஒவ்வொரு பாடத்திற்கும் மேற்பார்வையாளர் திருப்தியுறும் வகையில் தங்களது ஆளடையாளத்தை நிரூபிக்குமாறு வேண்டப்படுகின்றனர். ஆளடையாளத்தை நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்தல் வேண்டும்.

- (i) ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை
- (ii) செல்லுபடியாகும் இலங்கைக் கடவுச்சீட்டு (Passport)
- (iii) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License)

மேற்குறிப்பிடப்பட்ட ஆவணமொன்றை சமர்ப்பிக்கத்தவறும் பரீட்சார்த்தியொருவரின் பரீட்சார்த்த உரிமை இரத்துச் செய்யப்படலாம்.

5.0 **விண்ணப்பங்கள் :-**

- விண்ணப்பத்தின் இல 1 முதல் 6 வரையிலான பந்திகள் முதலாம் பக்கத்திலும் ஏனைய பந்திகள் இரண்டாம் பக்கத்திலும் உள்ளடங்கும் வண்ணம் A4 அளவினதான தாளில் கணினியில் தயார் செய்யப்பட்டு பரீட்சார்த்தியின் சொந்தக் கையெழுத்து மூலம் சரியாகவும், தெளிவாகவும் பூரணப்படுத்தப்படுத்தல் வேண்டும்.
- விண்ணப்பப்படிவமானது இத்துடன் உள்ள மாதிரிப் படிவத்திற்கமைவாக தயார் செய்து விண்ணப்பித்தல் வேண்டுமென்பதுடன் விண்ணப்பப்படிவத்தின் நிழற்படப் பிரதி மற்றும் முன்னோட்டப் பிரதி என்பன அனுப்பிவைத்தலாகாது என அறிவுறுத்தப்படுகிறது.
- மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு ஏற்புடையதாகாத மற்றும் முழுமை பெறாத தகவல்களைக் கொண்டுள்ள விண்ணப்பங்கள் அறிவிப்பேதுமின்றி நிராகரிக்கப்படும்.
- தரப்பட்டுள்ள பரீட்சை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவாறு மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கு அமைவாக இருப்பது தொடர்பில் பரீட்சார்த்தியே கூடிய கவனம் எடுத்தல் வேண்டும் என்பதுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும்.

6.0 **பரீட்சைக் கட்டணம் :-**

- முதன்முறையாக இப்பரீட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பரீட்சைக்கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
- ஏனைய பரீட்சார்த்திகள் ஒரு பாடத்திற்கு மட்டும் தோற்றுவதாயின் ரூபா 250ஐயும் ஒன்றிற்கு மேற்பட்ட பாடங்களிற்குத் தோற்றுவதாயின் ரூபா 500ஐயும் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகமொன்றிலும் செலுத்தி, காசுக்கட்டளையினை “**செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, வடக்கு மாகாணம்**” என்ற பெயருக்கு **யாழ்ப்பாணத் தபால் அலுவலகத்தில்** மாற்றக்கூடியவாறு பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
- விண்ணப்பதாரி காசுக்கட்டளையின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். இக்கட்டணம் மீளச் செலுத்தப்படமாட்டாது என்பதுடன் கட்டணத்தை வேறு ஏதும் பரீட்சைக்கு மாற்றவும் முடியாது

7.0 **பரீட்சைக்கான அனுமதி :-**

பரீட்சார்த்தியொருவருக்கு **பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்குதலானது அவர் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகுதியைப்** பெற்றுள்ளார் என்பதற்கான சான்று அல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும். பரீட்சைக்குத் தோற்றும் அலுவலர்கள் பரீட்சை மேற்பார்வையாளருக்கு தங்களின் கையொப்பங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி அட்டைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய அனுமதி அட்டைகள் இல்லாமல் பரீட்சைக்குத் தோற்ற இடமளிக்கப்படமாட்டாது. எவரேனும் பரீட்சார்த்தி ஒருவருக்கு பரீட்சைத் திகதிக்குகறைந்தபட்சம் 3 நாட்களுக்கு முன்னரேனும் பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்கப்பெறாவிடின் பின்வரும் விபரங்களுடன் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு அறிவித்தல் வேண்டும்.

- கோரிக்கைக் கடிதம்,
- விண்ணப்பப் படிவத்தின் பிரதி,
- பணம் செலுத்திய பற்றுச்சீட்டின் உறுதிப்படுத்திய பிரதி,
- விண்ணப்பம் அஞ்சலிடப்பட்ட அஞ்சல் அலுவலகம், பதிவு இலக்கம், திகதி.
- அனுமதி அட்டை அனுப்பிவைக்க வேண்டிய பெக்ஸ் இலக்கம் (Fax No).

- 8.0 இப்பரீட்சைக்குத் தோற்றுக்கின்ற அலுவலர்களுக்கு, பரீட்சைக்குத் தோற்றக்கூடியவாறு திணைக்களத் தலைவர்களால் தாபனவிதிக்கோவையின் அத்தியாயம் XIIன் பிரிவு 19ற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
- 9.0 உத்தியோகத்தர்கள் பரீட்சையில் சித்தியெய்துவதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய மொத்தப் புள்ளிகளில் குறைந்த பட்சம் நூற்றுக்கு நூற்பது (40%) வீதம் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
- 10.0 பரீட்சைக்குத் விண்ணப்பித்துள்ள சகல பரீட்சார்த்திகளினது பெறுபேறுகள் வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுச் செயலாளர் அவர்களினால் அனுப்பி வைக்கப்படும்.
- 11.0 பாடத்திட்டம் :-
1வது, 2வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சைக்குரிய பாடத்திட்டங்கள் இணைப்பு I, IIல் காட்டப்பட்டுள்ளன. (தமிழ், ஆங்கிலம்)
- 12.0 இச்சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களினைத் தங்கள் அமைச்சின்/ திணைக்களங்களின்/ அலுவலகத்தின் கீழ்க் கடமையாற்றும் தொடர்புடைய அலுவலர்களுக்குத் தெரியப்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
- கவனிக்கவும் :-** இப்பரீட்சை அறிவித்தல் மூலம் ஏற்பாடு செய்யப்படாத எவ்விடயம் தொடர்பாகவும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுச் செயலாளரின் தீர்மானம் இறுதியானதாகும்.

அ.சிவபாலசுந்தரன்,

செயலாளர்,

மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு,

வடக்கு மாகாணம்.

பிரதி:

பிரதம செயலாளர், பிரதம செயலாளர் செயலகம், வடமாகாணம் - தகவலுக்காக

பாடத்திட்டங்கள்

இணைப்பு I				
1வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை (தரம் III)				
1.	காணிச் சட்டம், ஒழுங்கு விதிகள், கட்டளைகள்	பாட இல (01)	நேரம் - 03 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்
I.	காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம்			
	a. படவரைவு			
	b. காணிக் கச்சேரி நடைமுறைகள்			
	c. பரிந்துரைகள்			
	d. தொடர்ச்சியாக வைத்திருத்தல்			
	e. அனுமதிப்பத்திரம் நீக்கம் / வாடகை நீக்கம்			
II.	அரசு காணிக் கட்டளைச்சட்டம்			
	a. காணி கையுதிர்க்கும் முறைகள்			
	b. வருடாந்த வாடகையினை அறவிடுதல்			
	c. ஆவணங்களை நீக்குதல்			
III.	காணியாட்சியினை மீள்பெறுவதற்கான சட்டங்கள்			
	அரசு காணி உடமைகளை மீள்பெறுவதற்கான நடைமுறைகள்			
Annexure I				
1st Efficiency bar Examination for Grade III				
1.	Land Acts, Regulation and Orders	Sub No (01)	Time – 03 Hours	100 Marks
I.	Land Development Ordinance			
	a. Mapping Out.			
	b. Land Kachcheri Procedure.			
	c. Nomination			
	d. Succession			
	e. Cancellation of Permit / Rent			
II.	State Land Ordinance			
	a. Method of Disposition			
	b. Recovery of Annual Rent			
	c. Cancelling Documents			
III.	Recovery Possession Act			
	Procedure for Recover the Possession of State Land.			

இணைப்பு II				
2வது வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை (தரம் II)				
01.	அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக்கோவை	பாட இல (02)	நேரம் - 02 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்
02.	கணக்கீடு மற்றும் நிதிப்பிரமாணங்கள்	பாட இல (03)	நேரம் - 02 மணித்தியாலங்கள்	100 புள்ளிகள்
01	<p>அலுவலக நிர்வாகம் மற்றும் தாபன விதிக்கோவை இவ்வினாத்தாள் தாபனவிதிக்கோவையின் பின்வரும் அத்தியாயங்களைத் தழுவித் தயாரிக்கப்படும்.</p> <ul style="list-style-type: none"> • அத்தியாயம் II :- ஆட்சேர்ப்பு திட்டங்களும் நியமிப்புக்களும் • அத்தியாயம் III :- இடமாற்றங்கள் • அத்தியாயம் IV :- மாதச்சம்பளம், தற்காலிகத்தகுநிலை, நிரந்தர தகுநிலை மற்றும் ஓய்வூதிய உரிமை • அத்தியாயம் V :- விடுவித்தல், முன்னர் வகித்த பதவிக்கு மீளானுப்புத்தல், சேவையை முடிவுறுத்தல் • அத்தியாயம் VIII :- மேலதிகநேரப் படிகள், விடுமுறை நாட்களும், விடுமுறை நாட்கொடுப்பனவும் படிகளும். • அத்தியாயம் XII :- விடுமுறை • அத்தியாயம் XIII :- புகையிரத ஆணைச்சீட்டுக்கள் • அத்தியாயம் XIV :- நாட்டினுள்ளே கடமை நிமித்தமான பிரயாணங்கள். • அத்தியாயம் XIX :- அரச இல்லங்கள் • அத்தியாயம் XLVII :- பொதுநடத்தையும் ஒழுக்கமும் 			
02	<p>கணக்கீடு மற்றும் நிதிப்பிரமாணங்கள்</p> <p>I. திரட்டுநிதி</p> <p>II. வருடாந்த மதிப்பீடுகள்</p> <p>III. வருடாந்த மதிப்பீடுகளுக்கிடையிலான வேறுபாடுகள்</p> <p>IV. கணக்கீட்டு உத்தியோகத்தர், பிரதம கணக்கீட்டு உத்தியோகத்தர், வருமான கணக்கீட்டு உத்தியோகத்தர், அங்கீகாரமளித்தல், கொடுப்பனவுகளுக்கான அனுமதியளித்தல் மற்றும் சான்றுஉறுதிப்படுத்தல் தொழிற்பாடுகளைக் கையளித்தல் நட்டங்களும் விட்டுவிடுதலும் பற்றுச்சீட்டுக்கள் தொடர்பான நடைமுறைகள், பொதுநிதியை பாதுகாத்தலும் செலவு செய்தலும் மாற்றப்படாத காசோலை கொடுப்பனவு நடைமுறைகள்</p> <p>V. பொதுப் பணங்களுக்கான பாதுகாப்பு இருப்புப்பொருட் கணக்கெடுப்புச் சபை அடியிதழ்சேர் புத்தகங்கள் கட்டுநிதி வங்கிக் கணக்குகள்</p> <p>VI. வேலைகள் மற்றும் சேவைகள் - கட்டுமானத் திணைக்களங்கள்</p> <p>VII. பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடைமுறைகள், களஞ்சியத்தில் கையளித்தலும் சரிபார்த்தலும்</p> <p>VIII. ஒப்பந்தங்கள் - கொள்ளல் நடைமுறையிலிருந்து விலகுதல்</p>			

Annexure II				
2nd Efficiency bar Examination for Grade II				
01.	Office Administration and Establishment Code	Sub No (02)	Time – 02 Hours	100 Marks
02.	Accounts and Financial Regulations	Sub No (03)	Time – 02 Hours	100 Marks
01	<p>Office Administration and Establishment Code</p> <p>This paper will be based on the following chapters of Establishments Code.</p> <p>Chapter II :- Recruitment Procedure and Appointment</p> <p>Chapter III :- Transfer</p> <p>Chapter IV :- Grant of monthly pay, Temporary status, Permanent status and Pensionability.</p> <p>Chapter V :- Release, Reversion and Termination of Employment.</p> <p>Chapter VIII :- Overtime, Holidays, Holiday pay and Allowance.</p> <p>Chapter XII :- Leave</p> <p>Chapter XIII :- Railway Warrants.</p> <p>Chapter XIV :- Travel on duty within the island.</p> <p>Chapter XLVII :- General conduct and discipline.</p>			
02	<p>Accounts and Financial Regulations</p>			
	I.	Consolidated Fund.		
	II.	Annual Estimates		
	III.	Variation in the Annual Estimates		
	IV.	Accounting Officer, Chief Accounting Officers, Revenue Accounting Officers, Authorization, Approval and Certification of Payments. Certification of Payments. Delegation of Functions. Losses and Waivers. Procedure relating to Receipts, Custody and disposal of Public Funds. Dishonored cheques. Payments Procedures.		
	V.	Security of Public Money. Board of Survey Counterfoil books Imprests Bank accounts		
	VI.	Works and Services – Construction Departments		
	VII.	Procedure in obtaining supplies, custody and verification of stores.		
	VIII.	Contracts – Deviations from tender procedure.		